

Transliteration–Telugu

Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh n/G
c ch j jh n/J (jn – as in jnAna)
T Th D Dh N
t th d dh n
p ph b bh m
y r l L v
S sh s h

entanucu sairintunu-yadukulakAmbhOji

In the kRti ‘entanucu sairintunu’ – rAga yadukulakAmbhOji, Sri tyAgarAja pleads with Lord to have compassion on him.

- P entanucu sairintunu sItA
kAntu daya rAdu
- A ¹(muni) cintanIya SrI rAma candra nA
centa rAn(i)nka manasu rAdA (enta)
- C1 ²sama rahit(A)samAna nE dAsuD-
(A)samAna pAlana nA moralu
vEsam(A)yenA sujan(A)vana Subha
karam(A)pta parivAr(A)mara vinuta
ramA ramaNa(y)itaramA nIku nEn-(enta)
- C2 bha-rAja mukha ³vRshabha rAja-pa nuta
ibha rAja varada sadA bhakta
sulabha rAjanya Subhada satata
mauni rAja nuta(y)avani rAja paricara
nirAtanka nirAmaya nEn-(enta)
- C3 virAja vAhana ⁴virAjamAna
kavi rAja rakshaka nA tapamul-
(a)nnivi rAjasamulEnA jnAnam-
(o)sagar(A)ja janaka naga rAja dhara
tyAgarAja nuta nAga rAja Sayana (enta)

Gist

O Lord SrI rAma candra, meditated by sages!

O Peerless Lord! O Unique Lord! O Lord who is peerless in nourishing! O Protector of pious people! O Lord who causes auspiciousness! O Lord who is surrounded by friends! O Lord praised by the celestials! O Delighter of lakshmi!

O Moon Faced! O Lord praised by Lord Siva! O Bestower of boons to gajEndra! O Lord who is ever easily accessible to devotees! O King! O Lord who bestows auspiciousness! O Lord ever praised by eminent sages! O Lord who is attended by kings! O Lord who is free from fear! O Lord who is free from illness!

O Lord who has garuDa as carrier! O Protector of the brilliant vAlmiki! O Father of brahmA! O Lord who bore mandara (mountain)! O Lord praised by this tyAgarAja! O Lord reclining on the couch of SEsha!

How much shall I tolerate? Even then, grace of SrI rAma would not come.

Won't You condescend to come near me even now?

I am Your servant. Have my pleadings become pretence? Am I alien to You?

Are all my penances of the nature of seeking (worldly) desires? Deign to bestow true wisdom.

Word-by-word Meaning

P How much (entanucu) shall I tolerate (sairintunu)? Even then, the grace (daya) of SrI rAma – Consort (kAnta) (kAntu) of sItA – would not come (rAdu).

A O Lord SrI rAma candra, meditated (cintanIya) by sages (muni)! Won't You condescend (manasu rAdA) to come (rAnu) near (centa) me (nA) even now (inka) (rAninka)?

How much shall I tolerate? Even then, grace of SrI rAma – Consort of sItA – would not come.

C1 O Peerless (sama rahita) Lord! O Unique (asamAna) (rahitAsamAna) Lord! I (nE) am Your servant (dAsuDa), O Lord who is peerless (asamAna) (dAsuDAsamAna) in nourishing (pAlana)!

Have my (nA) pleadings (moralu) become (AyenA) pretence (vEsamu) (vEsamAyenA)? O Protector (avana) of pious people (sujana) (sujanAvana)!

O Lord who causes (karamA) auspiciousness (Subha)! O Lord who is surrounded (parivAra) (literally retinue) by friends (Apta) (karamApta)! O Lord praised (vinuta) by the celestials (amara) (parivArAmara)!

O Delighter (ramaNa) of lakshmi (ramA)! Am I (nEnu) alien (itaramA) to You (nIku)?

How much shall I tolerate? Even then, the grace of SrI rAma – Consort of sItA – would not come.

C2 O Moon – Lord (rAja) of stars (bha) – Faced (mukha)! O Lord praised (nuta) by Lord Siva – Rider (pa) (literally King) of nandi - King (rAja) (rAja-pa) of bulls (vRshabha)!

O Bestower of boons (varada) to gajEndra – the elephant (ibha)! O Lord who is ever (sada) easily accessible (sulabha) to devotees (bhakta)!

O King (rAjanya)! O Lord who bestows (da) auspiciousness (Subha) (Subhada)! O Lord ever (satata) praised (nuta) by eminent (rAja) sages (mauni)!

O Lord who is attended (paricara) by kings – Lords (rAja) of Earth (avani) (nutayavani)! O Lord who is free from fear (nirAtanka)! O Lord who is free from illness (nirAmaya)!

How much shall I (nEnu) tolerate? Even then, the grace of SrI rAma – Consort of sItA – would not come.

C3 O Lord who has garuDa – king (rAja) of birds (vi) (virAja) - as carrier (vAhana)! O Protector (rakshaka) of the brilliant (virAjamAna) vAlmIki – king (rAja) of poets (kavi)!

Are all (annivi) my penances (tapamulu) (tapamulannivi) of the nature of seeking (worldly) desires (rAjasamulu) (rAjasamulEnA)?

Deign to bestow (osagarA) true wisdom (jnAnamu), O Father (janaka) of brahmA (aja) (jnAnamosagarAja)! O Lord who bore (dhara) mandara – Lord (rAja) of mountains (naga)!

O Lord praised (nuta) by this tyAgarAja! O Lord reclining (Sayana) on the couch of SEsha – the king (rAja) of serpents (nAga)!

How much shall I tolerate? Even then, the grace of SrI rAma – Consort of sItA – would not come.

Notes –

Variations –

References –

Comments -

¹ – muni – this word is given in brackets in all the books. The significance of the same is not clear.

² – sama rahita asamAna – ‘sama rahita’ and ‘asamAna’ mean almost same thing – ‘peerless’. However, ‘sama rahita’ can be split as ‘samara+hita’, but no suitable meaning seems to be available.

³ – vRshabha rAjapa nuta – the word ‘pa’ generally means ‘protector’; however, from the context, it has been translated as ‘rider’. In some books, this seems to have been translated as ‘praised by nandikESvara’; this might be true if the epithet is ‘vRshabha rAja nuta’; as there is ‘pa’ in addition, this would mean one who is ruler of nandikESvara – Siva.

⁴ – virAjamAna kavi rAja rakshaka – In some books, this has been translated as ‘protector of radiant jaTAyu’. ‘virAjamAna’ is a telugu word in adjectival form derived from samskRta word ‘virAja’; therefore, this word cannot mean ‘jaTAyu’. Of the words ‘kavi rAja’, ‘vi-rAja’ may be taken as ‘jaTAyu’; however, in that case, ‘ka’ is left alone; therefore, it needs to be split as ‘kavi+rAja’ only; the meaning taken is ‘vAlmIki’ because in the kRti ‘nArAyaNa hari’ – rAga yamuna kalyANi, SrI tyAgarAja uses ‘kavIna’ (kavi+ina) to mean ‘vAlmIki’; therefore, it has been, accordingly, translated here.

Devanagari

प. ए(न्त)नुचु सैरिन्तुनु सीता

कान्तु दय रादु

अ. (मुनि) चिन्तनीय श्री राम चन्द्र ना

चेन्त रा(निं)क मनसु रादा (एन्त)

च१. सम रहि(ता)समान ने दासु-

(डा)समान पालन ना मोरलु

वेस(मा)येना सुज(ना)वन शुभ

कर(मा)प्त परिवा(रा)मर विनुत
रमा रमण(यि)तरमा नीकु ने(नेन्त)
च२. भ-राज मुख वृषभ राज-प नुत
इभ राज वरद सदा भक्त
सुलभ राजन्य शुभद सतत
मौनि राज नुत(य)वनि राज परिचर
निरातंक निरामय ने(नेन्त)
च३. विराज वाहन विराजमान
कवि राज रक्षक ना तपमु-
(ल)न्निवि राजसमुलेना ज्ञान-
मोसग(रा)ज जनक नग राज धर
त्यागराज नुत नाग राज शयन (एन्त)

English with Special Characters

pa. e(nta)nucu sairintunu sītā
kāntu daya rādu
a. (muni) cintanīya śrī rāma candra nā
centa rā(nim)ka manasu rādā (enta)
ca1. sama rahi(tā)samāna nē dāsu-
(ḍā)samāna pālana nā moralu
vēsa(mā)yenā suja(nā)vana śubha
kara(mā)pta parivā(rā)mara vinuta
ramā ramaṇa(yi)taramā nīku nē(nenta)
ca2. bha-rāja mukha vṛṣabha rāja-pa nuta
ibha rāja varada sadā bhakta
sulabha rājanya śubhada satata
mauni rāja nuta(ya)vani rāja paricara
nirātaṅka nirāmaya nē(nenta)
ca3. virāja vāhana virājamāna
kavi rāja rakṣaka nā tapamu-

(la)nnivi rājasamulēnā jñāna-
mosaga(rā)ja janaka naga rāja dhara
tyāgarāja nuta nāga rāja śayana (enta)

Telugu

- ప. ఎ(న్త)నుచు సైరిన్తును సీతా
కాన్తు దయ రాదు
అ. (ముని) చిన్తనీయ శ్రీ రామ చన్ద్ర నా
చెన్త రా(నిం)క మనసు రాదా (ఎన్త)
చ1. సమ రహి(తా)సమాన నే దాసు-
(డా)సమాన పాలన నా మొరలు
వేస(మా)యెనా సుజ(నా)వన శుభ
కర(మా)ప్త పరివా(రా)మర వినుత
రమా రమణ(యి)తరమా నీకు నే(నెన్త)
చ2. భ-రాజ ముఖ వృషభ రాజ-ప నుత
ఇభ రాజ వరద సదా భక్త
సులభ రాజన్య శుభద సతత
మౌని రాజ నుత(య)వని రాజ పరిచర
నిరాతంక నిరామయ నే(నెన్త)
చ3. విరాజ వాహన విరాజమాన
కవి రాజ రక్షక నా తపము-
(ల)న్నివి రాజసములేనా జ్ఞాన-
మొసగ(రా)జ జనక నగ రాజ ధర
త్యాగరాజ నుత నాగ రాజ శయన (ఎన్త)

Tamil

- ప. ఎన్(త్త)నుశ సైరిన్తును సీతా
కాన్తు త³య రాత్తు³
అ. (ముని) శిన్తనీయ పునీ రామ శన్త³ర నా
సెన్త రా(ని)ంగ మనసు రాతా³ (ఎన్త)
శ1. సమ రఘ్రి(తా)సమాన నే తా³సు-
(డా³)సమాన పాలన నా మొరలు
వేస(మా)యెనా సుజ(నా)వన శుభ
కర(మా)ప్త పరివా(రా)మర వినుత
రమా రమణ(యి)తరమా నీకు నే(నెన్త)

ச2. ப⁴-ராஜ முக² வ்ருஷப⁴ ராஜ-ப நுத
 இப⁴ ராஜ வரத³ ஸதா³ ப⁴க்த
 ஸுலப⁴ ராஜன்ய ஸுப⁴த³ ஸதத
 மௌனி ராஜ நுத(ய)வனி ராஜ பரிசர
 நிராதங்க நிராமய நே(னெந்த)

ச3. விராஜ வாஹன விராஜமான
 கவி ராஜ ரக்ஷக நா தபமு-
 (ல)ன்னிவி ராஜஸமுலேனா ஞான-
 (மொ)ஸக³(ரா)ஜ ஜனக நக³ ராஜ த⁴ர
 த்யாக³ராஜ நுத நாக³ ராஜ ஸயன (எந்த)

எவ்வளவென்று தாளுவேன்? சீதைக்
 கேள்வனின் தயை வாராது

முனிவரால் சிந்திக்கப்படுவோனே, இராம சந்திரா!
 எனதருகில் வர இன்னமும் மனது வாராதோ?
 எவ்வளவென்று தாளுவேன்? சீதைக்
 கேள்வனின் தயை வாராது

1. நிகரற்றோனே! தனிப்பட்டோனே! நான் (உனது) தொண்டன்;
 பேணுவதில் நிகரற்றோனே! எனது முறையீடுகள்
 வேடமானதோ? நல்லோரைக் காப்போனே! மங்களம்
 அருள்வோனே! இனியோர் சுற்றத்தோனே!
 அமரரால் போற்றப் பெற்றோனே!
 இலக்குமி மணாளா! வேற்றோனா உனக்கு நான்?
 எவ்வளவென்று தாளுவேன்? சீதைக்
 கேள்வனின் தயை வாராது

2. மதி முகத்தோனே! விடையேறுவோனால் போற்றப் பெற்றோனே!
 கரிக்கருள்வோனே! எவ்வமயமும் தொண்டருக்கு
 எளியனே! அரசே! மங்களமருள்வோனே! எவ்வமயமும்
 உயர் முனிவரால் போற்றப் பெற்றோனே!
 புவியாள்வோரின் சேவகமுடைத்தோனே!
 அச்சமற்றோனே! நோயற்றோனே! நான்
 எவ்வளவென்று தாளுவேன்? சீதைக்
 கேள்வனின் தயை வாராது

3. கருட வாகனனே! ஒளிரும்
 கவியரசனைக் காப்போனே! எனது தவம்
 யாவும் இராசதத் தன்மையதோ? மெய்யறிவு
 அருள்வாய்யா, பிரமனையீன்றோனே!
 மலையரசனைச் சுமந்தோனே!
 தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
 அரவரசன் மேற்றியில்வோனே!
 எவ்வளவென்று தாளுவேன்? சீதைக்
 கேள்வனின் தயை வாராது

ವಿಡಲಯೇಱುಲೇವಾನ್ - ಸಿವನ್
ಓಲಿರೂಂ ಕವಿಯರಸನ್ - ವಾಲ್ಮೀಕಿ ಢುನಿವರ್
ಇರಾಸತತ್ ತನ್ಮಲ - ಇಸಕಕಲಿನ್ಲಾಲ್ ಁಢ್ತಬ್ಬಟ್ಟಲವ
ಢಲಯರಸನ್ - ಢಢ್ತರ ಢಲ

Kannada

ಪ. ಁ(ಢ್ತ)ಢುಚು ಸೈರಿಢ್ತುಢು ಸೀತಾ

ಕಾಢ್ತು ದಯ ರಾಡು

ಅ. (ಢುನಿ) ಚಿಢ್ತನೀಯ ಶ್ರೀ ರಾಢು ಚಿಢ್ತ ನಾ

ಚಿಢ್ತ ರಾ(ನಿಂ)ಕ ಢನಸು ರಾಡಾ (ಁಢ್ತ)

ಚಗ. ಸಢು ರಹಿ(ತಾ)ಸಢಾನ ನೇ ದಾಸು-

(ತಾ)ಸಢಾನ ಪಾಲನ ನಾ ಢೊರಲು

ವೇಸ(ಢಾ)ಯಿನಾ ಸುಜ(ನಾ)ವನ ಶುಭ

ಕರ(ಢಾ)ಪ್ಪ ಪರಿವಾ(ರಾ)ಢರ ವಿನುತ

ರಢಾ ರಢಣ(ಯಿ)ತರಢಾ ನೀಕು ನೇ(ಢೆಢ್ತ)

ಚೃ. ಭ-ರಾಜ ಢುಖ ವೈಷಭ ರಾಜ-ಪ ಢುತ

ಇಭ ರಾಜ ವರದ ಸದಾ ಭಕ್ತ

ಸುಲಭ ರಾಜಢ್ಯ ಶುಭದ ಸತತ

ಢೌನಿ ರಾಜ ಢುತ(ಯ)ವನಿ ರಾಜ ಪರಿಚರ

ನಿರಾತಂಕ ನಿರಾಢಯ ನೇ(ಢೆಢ್ತ)

ಚೃ. ವಿರಾಜ ವಾಹನ ವಿರಾಜಢಾನ

ಕವಿ ರಾಜ ರಕ್ತಕ ನಾ ತಪಢು-

(ಲ)ಢ್ನಿವಿ ರಾಜಸಢುಲೇನಾ ಜ್ಞಾನ-

ಢೊಸಗ(ರಾ)ಜ ಜನಕ ನಗ ರಾಜ ಧರ

ತ್ಯಾಗರಾಜ ಢುತ ನಾಗ ರಾಜ ಶಯನ (ಁಢ್ತ)

Malayalam

ಅ. ಂ(ಢ್ತ)ಢುಚು ಸೀರಿಢ್ತುಢು ಸೀತಾ
ಕಾಢ್ತು ದಯ ರಾಡು

ಅ. (ಢುನಿ) ಚಿಢ್ತನೀಯ ಶ್ರೀ ರಾಢು ಚಿಢ್ತ ನಾ
ಚಿಢ್ತ ರಾ(ನಿಂ)ಕ ಢನಸು ರಾಡಾ (ಁಢ್ತ)

- ച1. സമ രഹി(താ)സമാന നേ ദാസ്യ-
 (ഡാ)സമാന പാലന നാ മൊരലു
 വേസ(മാ)യെന്നാ സുജ(നാ)വന ശുഭ
 കര(മാ)പ്ത പരിവാ(രാ)മര വിനൂത
 രമാ രമണ(യി)തരമാ നീകു നേ(നെന്ന)
- ച2. ഭ-രാജ മുഖ വൃഷഭ രാജ-പ നൂത
 ഇഭ രാജ വരദ സദാ ഭക്ത
 സുലഭ രാജന്യ ശുഭദ സതത
 മൗനി രാജ നൂത(യ)വനി രാജ പരിചര
 നിരാതംക നിരാമയ നേ(നെന്ന)
- ച3. വിരാജ വാഹന വിരാജമാന
 കവി രാജ രക്ഷക നാ തപമു-
 (ല)ന്നിവി രാജസമുലേനാ ജ്ഞാന-
 മൊസഗ(രാ)ജ ജനക നഗ രാജ ധര
 ത്യാഗരാജ നൂത നാഗ രാജ ശയന (എന്ത)

Assamese

- പ. എ(ന്ത)നൂടു സൈബിളു സീതാ
 കാതു ദയ ബാദു
- അ. (മുനി) ചിന്തനീയ ശ്രീ ബാമ ചന്ദ്ര നാ
 ചെന്ത ബാ(നിം)ക മനസു ബാദാ (എന്ത)
- ച1. സമ ബഹി(താ)സമാന നേ ദാസ്യ-
 (ഡാ)സമാന പാലന നാ മൊരലു
 വേസ(മാ)യെന്നാ സുജ(നാ)വന ശുഭ
 കര(മാ)പ്ത പരിവാ(രാ)മര വിനൂത
 രമാ രമണ(യി)തരമാ നീകു നേ(നെന്ന)
- ച2. ഭ-രാജ മുഖ വൃഷഭ രാജ-പ നൂത
 ഇഭ രാജ വരദ സദാ ഭക്ത
 സുലഭ രാജന്യ ശുഭദ സതത
 മൗനി രാജ നൂത(യ)വനി രാജ പരിചര
 നിരാതംക നിരാമയ നേ(നെന്ന)
- ച3. വിരാജ വാഹന വിരാജമാന
 കവി രാജ രക്ഷക നാ തപമു-
 (ല)ന്നിവി രാജസമുലേനാ ജ്ഞാന-
 മൊസഗ(രാ)ജ ജനക നഗ രാജ ധര
 ത്യാഗരാജ നൂത നാഗ രാജ ശയന (എന്ത)

(ল)মিৰি ৰাজসমূহেনা জ্ঞান-
মোসগ(ৰা)জ জনক নগ ৰাজ ধৰ
আগৰাজ নুত নাগ ৰাজ শয়ন (এন্ত)

Bengali

প. এ(ন্ত)নুচু সৈৱিত্তনু সীতা

কান্তু দয় ৱাদু

অ. (মুনি) চিন্তনীয় শ্ৰী ৱাম চন্দ্ৰ না

চেন্ত ৱা(নিং)ক মনসু ৱাদা (এন্ত)

চ১. সম ৱহি(তা)সমান নে দাসু-

(ডা)সমান পালন না মোৱলু

বেস(মা)য়েনা সুজ(না)বন শুভ

কৱ(মা)প্ত পৰিবা(ৱা)মৱ বিনুত

ৱমা ৱমণ(য়ি)তৱমা নীকু নে(নেন্ত)

চ২. ভ-ৰাজ মুখ বৃষভ ৰাজ-প নুত

ইভ ৰাজ বৱদ সদা ভক্ত

সুলভ ৰাজন্য শুভদ সতত

মৌনি ৰাজ নুত(য়ে)বনি ৰাজ পৰিচৰ

নিৱাতংক নিৱাময় নে(নেন্ত)

চ৩. বিৰাজ বাহন বিৰাজমান

কবি ৰাজ ৱক্ষক না তপমু-

(ল)মিৰি ৰাজসমূহেনা জ্ঞান-

মোসগ(ৱা)জ জনক নগ ৰাজ ধৰ

আগৰাজ নুত নাগ ৰাজ শয়ন (এন্ত)

Gujarati

৭. অঁ(ল)নুথু সঁৱিত্তনু সীতা

- કાନ୍ତુ દય રાଢ଼ୁ
- અ. (મુନି) ચિନ୍ତનીય શ્રી રામ ચન્દ્ર ના
 ચંન્ତ રા(નિં)ક મનસુ રાଢ଼ା (અંન્ତ)
- ચ૧. સમ રહિ(તા)સમાન ને દાસુ-
 (ડા)સમાન પાલન ના મોરલુ
 વેસ(મા)યેના સુજ(ના)વન શુભ
 કર(મા)પ્ત પરિવા(રા)મર વિનુત
 રમા રમણ(યિ)તરમા નીકુ ને(નંન્ત)
- ચ૨. ભ-રાજ મુખ વૃષભ રાજ-પ નુત
 ઈભ રાજ વરદ સદા ભક્ત
 સુલભ રાજન્ય શુભદ સતત
 મોનિ રાજ નુત(ય)વનિ રાજ પરિચર
 નિરાતંક નિરામય ને(નંન્ત)
- ચ૩. વિરાજ વાહન વિરાજમાન
 કવિ રાજ રક્ષક ના તપમુ-
 (લ)ગ્નિવિ રાજસમુલેના જ્ઞાન-
 મોસગ(રા)જ જનક નગ રાજ ધર
 ત્યાગરાજ નુત નાગ રાજ શયન (અંન્ત)

Oriya

૯૦. જ(હ)નુરૂ યૈરિહુરૂ યાતા
 કાહુ વચ્ચ રાવુ
- અ. (મુનિ) ચિન્તનીય શ્રી રામ ચન્દ્ર ના
 ચંન્ત રા(નિં)ક મનસુ રાଢ଼ା (અંન્ત)
૯૧. સમ રહિ(તા)સમાન ને દાસુ-
 (ડા)સમાન પાલન ના મોરલુ
 વેસ(મા)યેના સુજ(ના)વન શુભ
 કર(મા)પ્ત પરિવા(રા)મર વિનુત
 રમા રમણ(યિ)તરમા નીકુ ને(નંન્ત)
૯૨. ભ-રાજ મુખ વૃષભ રાજ-પ નુત
 ઈભ રાજ વરદ સદા ભક્ત
 સુલભ રાજન્ય શુભદ સતત
 મોનિ રાજ નુત(ય)વનિ રાજ પરિચર
 નિરાતંક નિરામય ને(નંન્ત)
૯૩. વિરાજ વાહન વિરાજમાન
 કવિ રાજ રક્ષક ના તપમુ-
 (લ)ગ્નિવિ રાજસમુલેના જ્ઞાન-
 મોસગ(રા)જ જનક નગ રાજ ધર
 ત્યાગરાજ નુત નાગ રાજ શયન (અંન્ત)

ਘੋਰ ਰਾਜ ਖ਼ਰਬ ਬਧਾ ਭਯ
ਬੁਝਾ ਰਾਜਨੀ ਗੁਰਬ ਬਧਤ
ਮੋਹਿ ਰਾਜ ਨੂਤ(ਯ)ਖ਼ਨਿ ਰਾਜ ਧਰਿਰਰ
ਨਿਰਾਤਾਕ ਨਿਰਾਮਯ ਨੇ(ਨੇਨਤ)

੮੭. ਖ਼ਿਰਾਜ ਖ਼ਾਸ਼ਨ ਖ਼ਿਰਾਜਮਾਨ
ਕਭਿ ਰਾਜ ਰਬਕ ਨਾ ਓਪਸੁ-
(ਘੋ)ਨ੍ਹਿ ਖ਼ਿ ਰਾਜਬਸੁਲੇਨਾ ਝਾਨ-
ਮੋਸ਼(ਰਾ)ਯ ਯਨਕ ਨਗ ਰਾਜ ਧਰ
ਓਪਾਗਰਾਜ ਨੂਤ ਨਾਗ ਰਾਜ ਗਿਯਨ (੯੮)

Punjabi

੫. ਏ(ਨਤ)ਨੁਚੁ ਸੈਰਿਨਤਨੁ ਸੀਤਾ
ਕਾਨਤੁ ਦਯ ਰਾਦੁ
ਅ. (ਮੁਨਿ) ਚਿਨਤਨੀਯ ਸ਼੍ਰੀ ਰਾਮ ਚਨਦੁ ਨਾ
ਚੇਨਤ ਰਾ(ਨਿੰ)ਕ ਮਨਸੁ ਰਾਦਾ (ਏਨਤ)
੮੧. ਸਮ ਰਹਿ(ਤਾ)ਸਮਾਨ ਨੇ ਦਾਸੁ-
(ਡਾ)ਸਮਾਨ ਪਾਲਨ ਨਾ ਮੋਰਲੁ
ਵੇਸ(ਮਾ)ਯੇਨਾ ਸੁਜ(ਨਾ)ਵਨ ਸੁਭ
ਕਰ(ਮਾ)ਪਤ ਪਰਿਵਾ(ਰਾ)ਮਰ ਵਿਨੁਤ
ਰਮਾ ਰਮਣ(ਯਿ)ਤਰਮਾ ਨੀਕੁ ਨੇ(ਨੇਨਤ)
੮੨. ਭ-ਰਾਜ ਮੁਖ ਵਿਸ਼ਭ ਰਾਜ-ਪ ਨੁਤ
ਇਭ ਰਾਜ ਵਰਦ ਸਦਾ ਭਕਤ
ਸੁਲਭ ਰਾਜਨਯ ਸੁਭਦ ਸਤਤ
ਮੋਨਿ ਰਾਜ ਨੁਤ(ਯ)ਵਨਿ ਰਾਜ ਪਰਿਚਰ
ਨਿਰਾਤੰਕ ਨਿਰਾਮਯ ਨੇ(ਨੇਨਤ)
੮੩. ਵਿਰਾਜ ਵਾਹਨ ਵਿਰਾਜਮਾਨ

ਕਵਿ ਰਾਜ ਰਕਸ਼ਕ ਨਾ ਤਪਸੁ-

(ਲ)ਨਿਨਵਿ ਰਾਜਸਮੁਲੇਨਾ ਗਿਆਨ-

ਮੋਸਗ(ਰਾ)ਜ ਜਨਕ ਨਗ ਰਾਜ ਧਰ

ਤਯਾਗਰਾਜ ਨੁਤ ਨਾਗ ਰਾਜ ਸ਼ਯਨ (ਏਨਤ)